*1975 அக்டோபர் 29]*

மேல் பட்டப் படிப்பு துவங்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அந்த வகையில், எம்.ஏ. (எக்கனாமிக்ஸ்), எம்.ஏ. (ஹிஸ்டாரி), எம்.காம். வகுப்புகள் ஐந்து கல்லூரிகளில்தான் தொடங்க வசதி வாய்ப்புகள் செய்யப்பட்டன. எம்.எஸ்ஸி. (கெமிஸ்ட்ரி) போன்றவற்றுக்கு விரிவான வகையில் ஆய்வுக்கூட வசதிகள் செய்யப்படவேண்டும். கும்பகோணத்தைப் பொறுத்தவரையில் அங்குள்ள சூழ்நிலையை ஆராய வேண்டும். பொதுவாக கெமிஸ்ட்ரி, பிசிக்ஸ், போன்றவற்றுக்கு போதுமான அளவுக்கு ஆங்காங்கு இடங்கள் இருப்பதைப் பொறுத்தும், பெரும் செலவு ஆகும் என்ற காரணத்தை வைத்தும், தேவையை ஒட்டித்தான் முடிவு செய்யவேண்டியிருக்கும். இந்த ஆண்டு ஐந்து கல்லூரிகளுக்குதான் அனுமதி அளிக்கப்பட்டது.

**திரு. செ. அரங்கநாயகம்:** தலைவர் அவர்களே, எம்.எஸ்ஸி. (கெமிஸ்ட்ரி) அங்கே ஆரம்பிப்பதற்கு முடிவெடுக்கப்பட்டு கட்டடங்கள் கட்டப்பட்டு முடிக்கப்பட்ட நிலையில் அந்தத் திட்டம் ஏன் தள்ளிவைக்கப் பட்டது என்பதுதான் என்னுடைய கேள்வி.

**மாண்புமிகு டாக்டர் இரா. நெடுஞ்செழியன்:** தலைவர் அவர்களே, 1975-76-ஆம் ஆண்டு முதல் கெமிஸ்டரி எம்.எஸ்ஸி. வகுப்புகள் துவங்கும் செயற்குறிப்பு ஏதேனும் இருக்கிறதா என்பதுதான் கேள்வி. அப்படிப்பட்ட செயற்குறிப்பு இல்லை என்று நான் விடையளித்திருக்கிறேன்.

### இரண்டாம் நிலை தமிழாசிரியர்கள்

*110 வினா—**திரு. வை. பாலசுந்தரம்:** மாண்புமிகு கல்வி-சுற்றுலாத்துறை அமைச்சர் தயவுசெய்து கீழ்க்கண்ட வினாக்களுக்கு விடையளிப்பாரா—

(அ) இரண்டாம் நிலை தமிழாசிரியர்களை முதல்நிலை தமிழாசிரியர்களாக உயர்த்தும் செயற்குறிப்பு அரசின் பரிசீலனையில் உள்ளதா?

(இ) ஆம் எனில், இந்தத் திட்டத்தின் மூலம் ஆதாயம் பெறும் ஆசிரியர்கள் எவ்வளவு பேர்?

[1975 அக்டோபர் 29

**மாண்புமிகு டாக்டர் இரா. நெடுஞ்செழியன்:** (அ) இச் செயற் குறிப்பு பரிசீலிக்கப்பட்டு முதல்நிலை தமிழாசிரியருக்குரிய தகுதிகள் அனைத்தும் இரண்டாம் நிலை தமிழாசிரியர்கள் பெற்றுவிட்டால் அவர்கள் அத்தகுதி பெற்ற நாள் முதலும், முதல்நிலை தமிழாசிரியருக்குரிய தகுதிகள் அனைத்தும் பெறாத இரண்டாம் நிலை தமிழாசிரியர்கள் அவரவர்கள் அவரவர் பெற்றிருக்கும் தகுதிகளுக்கேற்ப 10 ஆண்டு பணிக் காலம் 15 ஆண்டு பணிக் காலம் ஆகியவற்றின் அடிப்படையிலும், முதல்நிலை தமிழாசிரியர்களாக, 1—1—1974 நாள் முதலும் அதற்குப்பின்னும் நியமனம் செய்யப்பட வேண்டும் என்று அரசு ஆணையிட்டுள்ளது.

(இ) இத்தகைய பதவி உயர்வு இனி வரும் ஆண்டுகள் தோறும் நடைபெற வாய்ப்பிருந்தால், இத் திட்டத்தின் மூலம் ஆதாயம் பெறும் இரண்டாம் நிலை தமிழாசிரியர்களின் சரியான எண்ணிக்கையை இத்தருணத்தில் அளிக்க இயலாது.

**திரு. வை. பாலசுந்தரம்:** தலைவர் அவர்களே, முதல்நிலை பெற்ற தமிழாசிரியர்கள் நம்முடைய அரசு தருகின்ற சலுகைகளை வரவேற்கிறார்கள், நன்றி தெரிவிக்கிறார்கள். ஆனால் அதே நேரத்திலே பெரும்பாலான பள்ளிகளிலே தமிழாசிரியர்கள் தலைமையாசிரியர்களாக நியமிக்கப்படுவதற்கு அரசு ஏற்பாடு செய்யுமா?

**மாண்புமிகு டாக்டர் இரா. நெடுஞ்செழியன்:** தலைவர் அவர்களே, அவர்கள் தலைமையாசிரியர்களாக ஆவதற்குச் சில தகுதிகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. அந்தத் தகுதிகளைப் பெறுகின்ற சூழ்நிலையில் அவர்கள் தலைமையாசிரியர்களாக ஆகலாம். அதற்காக வழிமுறைகள் வகுக்கக்கூடிய முறையிலே சென்னைப் பல்கலைக் கழகம் பேச்சலர் இன் லிட்டரேச்சர் என்ற பட்டப் படிப்பைத் துவங்குவதற்கு ஏற்பாடு செய்திருக்கிறார்கள். ஆகவே அதற்கான வழிவகைகள் செய்யப்படுகின்றன.

**திரு. எம். ஏ. லத்தீப்:** இரண்டாம் நிலை தமிழாசிரியர்களுக்கு அளிக்கப்பட்டு இருக்கின்ற சலுகைகள்போல் ஏனைய சிறுபான்மை மொழியிலே இரண்டாம் நிலை பண்டிதர்களாக இருப்பவர்களும் அத்தகைய சலுகைகளைப் பெறக்கூடிய முறையில் திட்டம் இருக்கிறதா? அப்படியென்றால் அதனுடைய விவரம் என்ன?

1975 அக்டோபர் 29]

**மாண்புமிகு டாக்டர் இரா. நெடுஞ்செழியன்:** அதே அடிப்படையிலே மொழி ஆசிரியர்களைப் பொறுத்த அளவில் மற்றவர்களுக்கும் சலுகைகள் அளிக்கப்படுகின்றன. அவர்களுக்கு அளிக்கப்படுகின்ற சலுகைகள் இவர்களுக்கும் அளிக்கப்படுகின்றன.

**திரு. பெ. சௌந்தரபாண்டியன்:** தமிழ் ஆசிரியர்களை முதல் நிலை என்றும் இரண்டாம் நிலை என்றும் பிரிப்பதற்கு என்ன காரணம்? இரு வகையினருக்கும் உள்ள வேறுபாடுகள் என்ன என்ன?

**மாண்புமிகு டாக்டர் இரா. நெடுஞ்செழியன்:** முதல்நிலை தமிழாசிரியர்கள் புலவர் அல்லது வித்துவான் தகுதி பெற்றவர்கள், இடை நிலை ஆசிரியர் பயிற்சி பெற்றவர்கள், குறைந்த பட்ச பொதுத் தகுதி எஸ்.எஸ்.எல்.சி. பள்ளியிறுதி வகுப்பு இருக்கவேண்டும்.

ஒருசில பேர்கள் நான்காவது, ஐந்தாவது வகுப்பு படித்திருப்பார்கள் அல்லது பர்ஸ்ட் பார்ம் படித்திருப்பார்கள். அதோடு வித்துவான் அல்லது புலவர் படித்து இருப்பார்கள். இப்படி வருகிறவர்கள் இரண்டாம் நிலை தமிழாசிரியர்கள் என்று கருதப்படுகிறார்கள்.

இவர்களையும் முதல்நிலை ஆசிரியர்களாக ஆக்கவேண்டுமென்ற கோரிக்கை இருந்தது. பி.டி. ஆசிரியர்களுக்குக் கொடுக்கப்படுகிற சம்பளம் முதல்நிலை தமிழாசிரியர்களுக்குக் கொடுக்கப்படுகிறது. முதல் நிலை தமிழாசிரியர்கள், எஸ்.எஸ்.எல்.சி. வரை படித்து அதற்குப் பிறகு நான்காண்டுகள் பி.எ. படித்து அதற்குப் பிறகு பி.டி. படிக்கிற ஆசிரியர்கள் போல் தாங்களும் பத்தாவது வரை படித்து அதற்குப் பிறகு தமிழாசிரியர் பயிற்சி நான்காண்டுகாலம் படிக்கவேண்டியிருக்கிறது. ஆகவே, படிப்பாண்டுக் காலம் இருவருக்கும் ஒன்றாகவே இருக்கிறது. ஆகவே அவர்களையும் தலைமையாசிரியர்களாகப் போட வேண்டுமென்று கேட்டார்கள். அவர்களுக்கு அந்தச் சலுகை தரப்பட்டது.

இப்போது இரண்டாம் நிலை தமிழ் ஆசிரியர்களும் அதைப் போல் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். இரண்டாம் நிலை ஆசிரியர்கள் இடைநிலை ஆசிரியர் பயிற்சி பெற்று 10 ஆண்டுக் காலம் பணியாற்றியிருந்தால் அவர்கள் முதல் நிலை ஆசிரியர்களாகக் கருதப்படுவார்கள் என்றும், பொதுக் கல்வித் தகுதியில்லாமல் இடைநிலை ஆசிரியர்கள் தகுதிபெறாமல் இருக்கிறவர்கள் 15 ஆண்டுக்காலம் பணியாற்றியிருந்தால் அவர்கள் முதல்நிலை ஆசிரியர்களாக ஆகலாம் என்றும் அனுமதித்திருக்கிறோம். கொஞ்ச காலத்தில் இப்போது இருக்கிறவர்கள் எல்லாம் முதல் நிலை ஆசிரியர்களாக எடுத்துக்கொள்ளப்பட்டுவிடுவார்கள். இப்போது புதிதாக வருகிறவர்களையும் முதல்நிலை ஆசிரியர்களாகவே நியமிக்கப்படுகின்ற அளவிற்கு இருக்கிறது. ஆகவே வருங் காலத்தில் இரண்டாம் நிலை தமிழ் ஆசிரியர்கள் பதவிகள் இல்லாமல் போகும் என்ற அளவிற்குத்தான் இப்போது வழிவகைகள் செய்யப்படுகின்றன.

## சங்ககிரி அரசு மருத்துவ மனை

*111 வினா—திரு. வ. முத்து: மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் தயவு செய்து கீழ்க்கண்ட வினாக்களுக்கு விடையளிப்பாரா—

(அ) சங்ககிரி நகரத்தில் அரசு மருத்துவமனை ஒன்று தொடங்கும் செயற்குறிப்பு அரசின் பரிசீலனையில் உள்ளதா?

(இ) ஆம் எனில், அதன் விவரங்கள் யாவை?

**மாண்புமிகு திரு. க. அன்பழகன்**: (அ) & (இ) ஏற்கனவே எட்டு படுக்கை வசதி கொண்ட அரசு மருத்துவமனை ஒன்று சங்ககிரியில் செயல்பட்டு வருகிறது. கேள்வியோடு தொடர்பான கருத்தாக நான் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். 8—3—1975 அன்று 24 படுக்கை வசதிகள் கொண்ட வார்டு ஒன்று கட்டுவதற்கு ரூ. 1 லட்சத்து 60 ஆயிரம் அனுமதிக்கப்பட்டு அதற்கான செயல்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

**திரு. வ. முத்து**: தலைவர் அவர்களே, உத்தரவு பிறப்பித்தும் கூட இன்னும் கட்டடம் கட்டாத நிலையில் உள்ளதற்கு என்ன காரணம் என்பதை அறிய விரும்புகிறேன்.